

வாசிக்க: 1 கொரிந்தியர் 11:18-32

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல
நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோ 2)

புதிய ஏற்பாட்டுச் சபையில் ஆரோக்கியத்திற்காக ஆண்டவர் வைத்துள்ள சிகிச்சைகளில் ஒன்று சுகமனிதரோடு ஒப்புரவாகுதல். பொறாமை, வெறுப்பு, கோபம் போன்றவையே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமென மருத்துவக் கலை கூறுகிறது. “நல்ல இருதயம் உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி” என்றார் ஞானி சாலமோன் (நீதி 14:30). நம் இருதயத்திலிருந்து கசப்பான வேர்கள் யாவற்றையும் பிடுங்கி எறிந்து உறவு முறிந்துள்ள யாவரோடும் சமாதானமாக நாமே முதலடி எடுத்துவைக்கவேண்டும் (மத் 5:23,24). பகையைப் பேணுவது நமக்குத்தான் கேடு. தாராளமாய்ப் பிறரது தவறுகளை மன்னிப்போம்.

சண்டை சச்சரவுகளோடு கொரிந்து சபை விசுவாசிகள் திருவிருந்தில் பங்கேற்றனர். அந்த அப்பம் கிறிஸ்துவின் உடலைக் குறிக்கிறதென்றும் ஒவ்வொருவரும் திருவுடலின் அங்கம் என்றும் அவர்கள் நினைக்கவுமில்லை, நிதானிக்கவுமில்லை. எனவே நோய்களும், மரணமுமே அவர்களுக்குத் தேவனது நியாயத்தீர்ப்பாயிற்று (1 கொரி 11:30). நாம் எச்சரிப்படையவே இவைகள் எழுதப்பட்டுள்ளன. நாம் ஆண்டவரது உடலைச் சேதப்படுத்தும்போது அவர் நமது உடலைச் சேமப்படுத்துவாரென எதிர் பார்ப்பது எப்படி? விசுவாசிகளோடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட அவிசுவாசிகளோடும் ஒப்புரவாகுவோம். குற்றமற்ற மனச்சாட்சிக்கு நிகரான மருந்தேது? உறவுகள் நன்றாயிருந்தால் உவகை பெருகும். ஆனந்தமும் ஆரோக்கியமும் ஒன்றையொன்று பெற்றெடுக்கும். பாதிக்கப்பட்ட நபரை நேரில் சந்திக்க இயலாவிடில் கடிதம் எழுதிச் சரிபண்ணுவோம். எக்காரணத்தை முன்னிட்டும் ஒப்புரவாகுதலை ஒத்திப்போட வேண்டாம்!

சமாதானம் மற்றும் சுத்தமனசாட்சியோடு திருவசனத்தின் மீது சார்ந்திருப்போம். ஆபிரகாமும் சாராளும் இறைவாக்குகளை விசுவாசித்தபோது மலட்டுத் தன்மையிலும் செத்த நிலையிலிருந்து தங்கள் உடல்களில் சுகமும் பலமும் பெற்றனர் (ரோ 4:21). இன்றும் மருத்துவத்தால் முடியாத அற்புதங்களைச் செய்யும் வல்லமை இறைவார்த்தைக்கு உண்டு. தமது “வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கினார்” என்று சங்கீதம் 107:20இல் இஸ்ரவேல் மக்களின் சரிதையை வாசிக்கிறோம். கிறிஸ்து தமது வார்த்தையினால் மக்களை விடுவித்தார், குணமாக்கினார் (மத் 8:16). நூற்றுக் கதிபதியை இயேசு பாராட்டியதற்குக் காரணம் அவரது விசுவாசம் இயேசுவின் வார்த்தையில் அமைந்ததற்காகவே (மத் 8:8-10). இயேசு திருவசனத்தை உபதேசித்துக்கொண்டிருக்கும்போதே சுகமளிக்கும் வல்லமை விளங்கிற்று (லூக் 5:17). நோயின் காரணத்தினால் கருத்தூற்றி வேதத்தைப் படிக்க முடியாவிடில் மனமாய் அறிந்த திருவசனங்களை நினைவுபடுத்திக்கொள்வோம். கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைப்பூட்டுவதில் ஆவியானவர் உதவுவாரே! (யோ 14:26).

அளவுக்கு மீறி சுகமளிப்பு கூட்டங்களில் பங்கு பெறுவதும்,
சுகமளிப்பு பத்திரிகைகளை வாசிப்பதும் தன்னலம், குறுகிய பார்வை,
உலகச் சிந்தை, பொருளாசை ஆகிய நோய்களின் பாதிப்புக்கு ஆளாக்கும்.
மிஷனரிக் கூட்டங்களுக்குச் சென்றுபாருங்களேன்!